

உடனடி வெளியீட்டுக்காக

நகரத்தை மீண்டும் திறப்பதற்கான 3 ஆம் நிலைக்கு, ஜூலை 31 ஆம் தேதி ப்ராம்ப்ட்டன் நகரம் நகர்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 30, 2020) – பீல் பிராந்தியத்தை மீண்டும் திறப்பதற்கு அனுமதித்து ஒன்ட்டேரியோ அரசாங்கம் நேற்று அறிவிப்பினை வெளியிட்டது; இதைத் தொடர்ந்து, இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 31 ஆம் தேதியன்று ப்ராம்ப்ட்டன் நகரின் மேலும் அதிக வணிகங்கள் மற்றும் சேவைகளை மீண்டும் பாதுகாப்பாக திறந்து விட நகர நிர்வாகம் தயாராகிறது.

3 ஆம் நிலையில் நகரின் வசதியமைப்பு கட்டிடங்கள், சேவைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள்

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி உடற்குதி சாதனங்கள்

நகரின் அனைத்து விளையாட்டு மைதானங்கள், அதற்கான கட்டிடங்கள் மற்றும் திறந்த வெளி உடற்குதி சாதனங்கள் ஆகியவை வெள்ளிக்கிழமை ஜூலை 31 ஆம் தேதியன்று மீண்டும் திறக்கின்றன. முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பழக்கத்தில் கொள்ளுமாறு குடியிருப்புவாசிகளை அறிவுறுத்தும் வகையிலான அறிவிப்புப் பலகைகள் அங்கங்கு வைக்கப்படும்.

[விளையாட திரும்பி வரலாம்](#) என்பதற்கான மாகாண அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப திறந்த வெளி விளையாட்டுக் களங்கள் இப்போது விளையாட்டு அணி சங்களுக்காக திறந்து விடப்படுகிறது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி துவங்கி, ஓடம் (kayak) மற்றும் நாவாய் (canoe) படகுகள் ஆகியவை ப்ரொஃபெஸ்ஸர்ஸ் ஏரியில் வாடகைக்கு கிடைக்கும். ஆன்லைனில் விபரங்கள் கிடைக்குமிடம்: brampton.ca/recreation.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை திட்டமிடல்

ஆகஸ்ட் 10 இல் ஆரம்பிக்கும் வாரத்தில், ப்ராம்ப்ட்டன் நகரவாசிகள் கோடைகாலத்தில் தாங்கள் மிகவும் விரும்புகின்ற, இலவசமான திறந்தவெளி உடற்குதி நிகழ்ச்சியாகிய ஃபிட்னஸ் இன் தி பார்க், எனும் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும். மிதவெப்பமான மாதங்களில் மற்றும் பெரிய குழுக்களாக இருக்கையில், உடல் ரீதியாக போதுமான தூரம் சாத்தியப்படும் பகுதிகளில், பாதுகாப்பான, திறந்தவெளி உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, குடியிருப்பாளர்களுக்கு கூடுதல் விருப்பத்தெரிவுகளை வழங்குவதற்காக, இந்த திறந்தவெளி டிராப்-இன் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. அதிகமானோர் பங்கேற்கும்வகையில், இதற்கான நாட்கள், அமைவிடங்கள் மற்றும் நேர இடைவெளிகள் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நிர்வாக சலுகைகளில் துவக்க முகாம், தியானம் மற்றும் ஜும்பா (Zumba™) ஆகியவை அடங்கும். முழுமையான ஒரு கால அட்டவணையானது, brampton.ca/recreation இல் கிடைக்கும்.

உள்ளரங்க நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி வசதிகள் மற்றும் குறைந்த அளவேயான டிராப்-இன் திட்டங்கள் (முன் பதிந்த இடஒதுக்கீடு மூலம் மட்டுமே) ஆகியவை, தொழிலாளர் தினத்திற்குப் பிறகு, மீண்டும் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பொது நீச்சல் குளங்கள், நீச்சல் வரிசைகள், அக்வாஃபிட் மற்றும் அக்வா சிகிச்சைமுறை ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளரங்க நீச்சல் குளங்களில் முன்பதிவு மூலம் மட்டுமே கிடைக்கும். டிராப்-இன் நிகழ்ச்சிகளில் கலை, விளையாட்டு, நடனம் (பாடலுடன் மற்றும் பாடல் இல்லாமல்), STEM மற்றும் ஸ்கேட்டிங் ஆகியவை அடங்கும். டிராப்-இன் கார்டியோ மற்றும் பளு தூக்கும் அறை, உடற்தகுதி சாதனவசதிகள் ஆகியவை பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படும். தொழிலாளர் தினத்திற்குப் பிறகு தொடங்கவிருக்கும் அனைத்து நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றிய கூடுதல் தகவல்கள், மற்றும் அதற்காக எவ்வாறு பதிவு செய்வது என்பது உள்ளிட்ட தகவல்கள் brampton.ca/recreation இல் கிடைக்கும்.

போகிற போக்கில் பயன்படுத்திக் கொள்வதற்கான அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் இச்சமயத்தில் மூடப்பட்டே இருக்கும். கேள்விகள் ஏதும் இருப்பின், தயவுசெய்து எண் 311 ஐ அழைக்கவும் அல்லது reconnects@brampton.ca மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.

திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள்

நகரின் வசதியமைப்புக் கட்டிடங்கள் மற்றும் தி ரோஸ் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மையங்களில் நடைபெறும் அனைத்து நகர விழாக்கள், நிகழ்த்து கலைகள், நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான அனுமதிகள் செப்டம்பர் 7, 2020 அன்று தொழிலாளர் தினம் உள்ளிட்ட நாள் முடிய ரத்து செய்யப்படுகின்றன.

ப்ராம்ப்டன் நூலகம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நூலக கிளைகளில் செல்லத்தக்க ஒரு நூலக அடையாள அட்டையைக் கொண்டு போகிறபோக்கில் ஜன்னலோர பிடிமானத்தில் புத்தகங்கள் எடுத்துக்கொள்ளும்படி வைக்கப்படும். இந்த சேவையை குடியிருப்புவாசிகள் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால், bramptonlibrary.ca யில் ஆன்லைனில் தேவையான புத்தகங்களை முன்னதாக ஒதுக்கீடு செய்து ஐந்து நூலகக் கிளைகளில் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள். விவரங்கள் bramptonlibrary.ca மற்றும் பிராம்ப்டன் நூலகத்தின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் Instagram பக்கங்களில் @bramptonlibrary இல் கிடைக்கின்றன. இந்த சமயத்தில், அனைத்து பிராம்ப்டன் நூலக கிளைகளும் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளன.

3 ஆம் கட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகள்

நகர வசதியமைப்பில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

சமூக ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மனத்தில் கொண்டபடி, ப்ராம்ப்டன் நகர பூங்காக்கள் மற்றும் உள்ளரங்க வசதியமைப்புக்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்படும்போது

கண்டிப்பான உடல் ரீதியான சமூக விலகல் நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும். ஒரு குடியிருப்பு வாசியானவர், தன்னுடன் வசிக்காத எவரிடமிருந்தும் குறைந்தபட்சம் 2.0 மீட்டர் (அல்லது ஆறு அடி) தூரத்தை எல்லா நேரங்களிலும் பராமரிக்க வேண்டும்.

ஆபத்துக்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, பீல் பப்ளிக் ஹெல்த் மற்றும் ப்ராம்ப்ட்டன் அவசரநிலை மேலாண்மை அலுவலகம் ஆகியவற்றில் இருக்கும் அதன் கூட்டாளர்களுடன் நெருக்கமாக செயல்படுகிறது. வழக்கமான புதுப்பிப்புகளுக்கு brampton.ca/COVID19 ஐப் பார்வையிடவும், மற்றும் எந்த நேரத்திலும் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தையும் பீல் பகுதி அமைப்பையும் அழைக்க எண் 311 ஐ உபயோகிக்கவும்.

கூட்டம் கூடுதல் மற்றும் உடல்ரீதியான சமூக விலகல்

மறு திறப்பின் 3 ஆம் நிலையின் ஒரு பகுதியாக, உள்ளரங்கக் கூட்டங்களுக்கு 50 பேர் வரையிலும், திறந்தவெளிக் கூட்டங்களுக்கு 100 பேர் வரையிலும் அனுமதி அளிக்கப்படுகிறது. உங்கள் வீட்டார் அல்லாதவராக, அல்லது 10 நபர்களின் சமூக வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களாக இருப்பின் அவர்களிடமிருந்து இரண்டு மீட்டர் உடல்ரீதியான சமூக விலகல் தேவைகளுக்கு இணக்கமாக இருப்பின், இப்படியான கூட்டங்கள் கூடலாம்.

உடல் ரீதியான சமூக விலகல் மீதான, நகரத்தின் அவசர நடவடிக்கைகள் பேரிலான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன; எந்தவொரு பொதுச் சொத்திலும் ஒருவருக்கொருவர் 2.0 மீட்டருக்கும் குறைவான தூரத்தை பராமரிப்பதை இது தடைசெய்கிறது. உடல் ரீதியான சமூக விலகல் ஒழுங்குமுறையை பின்பற்றாத நபர்களுக்கு குறைந்தபட்சம் \$ 500 அபராதம் மற்றும் ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக, \$100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இணக்கமின்மை எதுமிருப்பின் அது பற்றி குடியிருப்பாளர்கள் எண் 311 இல் புகாரளிக்கலாம்.

கட்டாயமான முகக் கவசங்கள்

COVID-19 பரவுவதைத் தடுப்பதற்காக, ஜூலை 10, 2020 முதல், ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள அனைத்து பொது இடங்களின் உட்புறமாக, மருத்துவம் அல்லாத முகக் கவசங்கள் அல்லது முகத்திரைகள் அணிவது அவசியமாகும். பீல் பொது சுகாதார அமைப்பின் ஆலோசனையைப் பின்பற்றி, ப்ராம்ப்ட்டன் நகரசபையானது ப்ராம்ப்ட்டன் கோவிட் -19 கட்டாய முகம் மறைப்புக்கள் உப சட்டத்தை நிறைவேற்றியது, இது அக்டோபர் 1, 2020 வரை நடைமுறையில் இருக்கும். மேலும் விவரங்களுக்கு, brampton.ca/masks ஐப் பார்வையிடவும்

மறுதிறப்பு மற்றும் மீட்சி பெறுவதன் விளைவுகள்

நகரத்தின் மறு திறப்பு மற்றும் அதன் மீட்சிக்கான திட்டத்தை தெரிவிக்க உதவுவதற்காக, மே 5 முதல் ஜூன் 14, 2020 வரை, நகரின் குடியிருப்பாளர்கள், சேவைகளை எவ்வாறு அணுகுகிறார்கள் மற்றும்

நிகழ்ச்சித்திட்டங்களை எப்படி பெறுகிறார்கள் என்பது பற்றி நகர நிர்வாகம் ஒரு கருத்தாய்வு நடத்தியது. மொத்தம் 4,500 பதில்கள் பெறப்பட்டன. அதன் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

- பதிலளித்தவர்களில் 87% பேர் பொது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கின்ற நகர வசதியமைப்புக்களை மட்டுமே, அவை தாமதமாக நடந்தாலும் கூட, மீண்டும் திறப்பதற்கான அணுகுமுறையை விரும்பினர்.
- பதிலளித்தவர்களில் 88% பேர், முடிந்தவரை ஆன்லைனிலேயே பல சேவைகளும் கிடைக்கச் செய்ய நகரம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
- பதிலளித்தவர்களில் 82% பேர் ஆன்லைனில் அல்லது தொலைபேசி மூலமே நகர சேவைகளை அணுக விரும்பினர்.

கூற்றுக்கள்

“இந்த அறிவிப்பானது, கடந்த மாதத்தில் நமது சமூகம் மேற்கொண்ட முன்னேற்றத்தின் விளைவாக ஏற்பட்டதாகும்; மேலும் ஒருவருக்கொருவரை பாதுகாப்பாக வைத்திருப்பதில் நமது குடியிருப்பாளர்கள், வணிகங்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் சுகாதாரப்பராமரிப்பு தொழில்தகையாளர்களின் தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையே இது எடுத்துரைக்கிறது. இந்த வெள்ளிக்கிழமை மாகாணரீதியாக மீண்டும் திறக்கவிருக்கும் 3 ஆம் நிலைக்கு செல்லும்போது, கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்க உதவும் முயற்சிகளை நாம் தொடர்ந்து செய்தபடியே இருக்கவேண்டும் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்துகிறேன். பீல் பொது சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் நாம் உறுதியாக இருந்தாக வேண்டும், இதன் மூலமாகவே, நாம் நமது நகரை மீண்டும் திறப்பதிலும் அதனை மீட்சி பெறச்செய்வதிலும் தொடர்ந்து முன்னேற முடியும்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“நமது குடியிருப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் சமூகக் குழுக்களிடமிருந்து நாங்கள் கேள்விப்பட்டதைப் பொருத்து, 3 ஆம் கட்டத்தில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் வசதிகளை மீண்டும் திறப்பதற்கும் நகரம் ஒரு பாதுகாப்பான மற்றும் படிப்படியான அணுகுமுறையைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. நமது நகரத்தை மீண்டும் திறந்து முழுதாக மீட்சி பெறச்செய்வதற்கு, நாம் அனைவருமே பங்காற்றுகிறோம்; மற்றும் நமது குடியிருப்புவாசிகள் பொருத்தவரை அவர்கள் மருத்துவம் அல்லாத முகக் கவசத்தை அணிந்துகொள்வதன் மூலமும், உடல் ரீதியான சமூக விலகலைக் கடைப்பிடிப்பதன் மூலமும், அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலமும், தேவைப்பட்டால் சோதனை செய்து கொள்வதன் மூலமும் தொடர்ந்து தங்கள் பங்கைச் செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைமைப்பொறுப்பு, மீண்டும் திறத்தல் மற்றும் மீட்சி பெறுவதற்கான பனிக்குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“COVID-19 க்கான எதிர்வினையாற்றிவரும் இந்தச் சமயம் முழுவதிலுமாக, குடியிருப்பு வாசிகள், வணிகங்கள் மற்றும் சமூகத்தினருக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சேவைகள் மற்றும் திட்டங்களை வழங்குவதற்கான புதிய வழிகளை நகர நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. நாம் 3 ஆம் கட்டத்திற்குள் நுழையும்போது, மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும், என்பதுடன், நமது நகரத்தை மீண்டும் திறப்பது மற்றும் மீட்டெடுப்பதில் நாம் தொடர்ந்து முன்னேறுவதை உறுதி செய்வதற்காக, பாதுகாப்புடன் வணிகம் செய்வதற்கான புதிய மற்றும் புதுமையான வழிகளைத் தேடுவோமாக.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புகளையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca